

## உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு

### திருப்பலி முன்னுரை

மரணத்தை வென்ற மனுமகனின் உயிர்ப்பு பெருவிழாவைக் கொண்டாட கூடியிருக்கும் அன்புள்ளங்களை கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள் கூறி அன்புடன் வரவேற்கின்றோம்.

தவக்காலத்தில் செய்த தவத்தின் மேன்மை தொடரும் போது தான் இறைவனின் உயிர்ப்பு உண்மையாகின்றது. இந்த உயிர்ப்பே விசுவாசத்தின் ஆணிவேராய் அமைகின்றது. “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதாய் இருக்கும் என்கிறார் திருத்தூதர் பவுல். இறப்பினை வென்றுவிட்ட இயேசு வெற்றி வீரராய் வாழ்கிறார். அவரது இறப்பில் புலம்பி உயிர்ப்பில் மகிழும் பெயர் கிறிஸ்தவர்களாய் இருக்காமல் இயேசுவின் விழுமியங்களை செயல்படுத்தும் இறை புதல்வர்களாக வாழ்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில், “இறந்த இயேசு உயிர்த்தெழுந்ததற்கு நாங்களே சாட்சிகள்” என்று சான்று பகர்கின்றார் புனித பேது. மூன்று முறை இயேசுவை மறுதலித்த பேதுரு இயேசுவின் உயிர்ப்பை காண்பவரோடு எல்லாம் சான்று பகர்ந்தார். இயேசுவின் உயிர்ப்பு விசுவசிக்கும் அனைவரும் இயேசுவுக்கு சான்று பகரும் முறையில் வாழ்ந்திட கடமைப்பட்டிருக்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், “கண்டார், நம்பினார்” என்று இயேசுவின் உயிர்ப்பு எடுத்தியம்பப்பட்டுள்ளது. ஒரு பொருள் இருக்கிறதா என்பதைப் பார்த்தே நம்புகின்றோம். ஆனால் இல்லை, அதாவது ஆண்டவரின் உடல் கல்லறையில் இல்லை என்பதைக் கண்டே நம்பினார். இயேசுவின் உயிர்ப்பை உணர்ந்துகொள்ள அவரின் வார்த்தைகளை நம்ப வேண்டு. ஐயம் எனும் கல் நம்முள் அகற்றப்படவேண்டும். வெறுமையில் மறைந்திருக்கும் இறைமையை நாம் காண வேண்டும். சனிக்கிழமையின் இரவோடு வாழ்க்கை முடிந்துவிடவில்லை. ஞாயிறு பிறக்கும் போது புதிய வாழ்க்கை உயிர்ப்பு பெறுகின்றது. இறப்பு என்பது முடிவு அல்ல, அடுத்த வாழ்விற்கான விடிவு. சிந்தனைகளை மனதில் தாங்கி உயிர்த்த இயேசுவை உள்ளத்தினுள் வரவேற்போம்.

### இறைமக்களின் மன்றாட்டுகள்

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. தூய ஆவியை துணையாக தந்தவரே!

எம் திருச்சபையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர்கள், பணியாளர்கள் தூய ஆவியின் ஆலயமாகத் திகழ்ந்து, ஆவியின் கொடைகளை மக்கள் பெற்றுக் கொள்ளும்படியாக வழிநடத்தவும், திருமுழுக்கின் வாக்குறுதிகளை புதுப்பித்துக் கொண்ட நாங்கள் உம் திருமகனின் ஒளியில் என்றும் நடக்க வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

2. இந்நிலையும் மாறிப் போகும் என்று எங்களுக்குக் கற்பித்தவரே!

தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் மக்கள் விரோத சக்திகள், பாமர மக்களை பாடுபடுத்தும் ஆட்சிகள் களையப்பட்டு, உமது திருச் சித்தத்தின்படி மக்களை நேசிக்கும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

3. கண்டனர், நம்பினர் என்று இயேசுவின் உயிர்ப்பை விசுவசிக்கும் நாங்கள் எங்கள் குடும்பங்களிலும் பங்கிலும் சமூகத்திலும் உமது உயிர்ப்பின் சாட்சியாக வாழ்ந்து அமைதி, அன்பு, மகிழ்ச்சியால் உம்மை எடுத்துரைக்கும் வரமருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

4. உயிர்ப்பின் ஒளியில் எம்மை நிரப்புபவரே!

எம் பகுதியில் கோடை வெப்பம் குறைந்து, தக்க மழை பொழிந்து பருவகால பயிர்கள் விளையவும், குடும்ப அமைதி, மகிழ்ச்சி பெருகவும், தேர்வு எழுதிய மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று சிறந்த எதிர்காலத்தை பெற்றுக் கொள்ளவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உம் அருளால் பெற்று மகிழும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

**நன்றி: ஆசிரியை திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்ச்சத்திரம்.**

**“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16**

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com